



**இனம்**

கலை கிளெட்டாச் செமூல்

ISSN : 2455 - 0531

Mail Id: [inameditor@gmail.com](mailto:inameditor@gmail.com)  
[editor@inamtamil.com](mailto:editor@inamtamil.com)

UAN.TN03D0061112

**பஞ்சாட்டு தினங்களுக்கு போதுமாய்வதும்**

**International E-Journal of Tamil Studies**

**கிலக்கணம், கிலக்கியம், கலை, பஸ்பாடு, அறிவியல், கணினிசார் ஆய்வை கிணங்காண!**

**மலர்:5 இதழ்:20 மீரவரி 2020**

**Vol.5 Issue:20 February 2020**



**மு.பாலசுப்ரமணியன்**

**ரோ.கீந்து**

**இ.மணி**

**ரா.வனிதா**

**மு.அனுராதா**

**மு.கயல்விழு**

**ஸ.சாவித்ரி**

**ஸ.முனியசாமி**

# இனம்

பன்னாட்டு தினையத் தமிழாய்விதழ்  
International E-Journal of Tamil Studies

## பதிப்பாசிரியர்

முனைவர் மு.முனீஸ்முர்த்தி  
தமிழ் உதவிப்பெறாசிரியர்  
பிஷப் ஹெப்பர் கல்லூரி, திருச்சி - 17.

முனைவர் த.சத்தியராஜ்  
தமிழ் உதவிப்பெறாசிரியர்  
ஸ்ரீகிருஷ்ண ஆதித்யா கலை அறிவியல்  
கல்லூரி, கோயம்புத்தூர் - 42.

## ஆலோசனைக் குழு

முனைவர் செ.கை.சண்முகம் (சிதம்பரம்)  
முனைவர் சு.இராசாராங் (நாகர்த்தையின்)  
முனைவர் சிலம்பு நா.செல்வராஜ (புஞ்சிச்சேரி)  
முனைவர் ந.வெலுஞ்சாயி (சௌம்)  
திரு சு.புநீதந்தராசா (ஆஸ்தீர்வியா)

## ஆசிரியர் குழு

முனைவர் ஆ.மணி (புஞ்சிச்சேரி)  
முனைவர் க.பாலாஜி (கோவை)  
முனைவர் இரா.குணச்சன் (கோவை)  
முனைவர் ந.இராஜேந்திரன் (கோவை)  
முனைவர் இரா.இராஜா (திருச்சி)  
முனைவர் ப.சிவமாருதி (தாய்ஸாந்து)  
முனைவர் ச.முத்துஞ்செல்வும் (மதுரை)  
முனைவர் சா.விஜய ராஜேஶ்வரி (நஞ்சாவூர்)  
திருசிறு எப்.எச்.அகம்மது சிப்ளி (கிளங்கை)

### திருநீலமும் வெளியீடும்

இனம் பதிப்பகம், கோவை  
[inameditor@gmail.com](mailto:inameditor@gmail.com)  
[www.inamtamil.com](http://www.inamtamil.com)

9600370671, 9677821364

## உள்ளே ...

### தமிழ்ச் செவ்வியல்

சங்க இலக்கியம் பதிவுகளில்  
மருக நில விளையாட்டுகள்  
**Marutham Land games in Sangam literature**  
முனைவர் மு.பாலசுப்பிரமணியன்/Dr.M.Balasubramanian | 4

திருக்குறளில் நிலவு மறைப்பு (சந்திர கிரகனம்)  
**Thirukuralil nilavu maraippu (sandirakiraganam)**  
முனைவர் இரா.இந்து/Dr.R.Indhu | 17

### பக்தி இலக்கியம்

திருமூலர் பற்றிய கதைகள் உணர்த்தும் உண்மைகள்  
**The Facts in behind of stories about Thirumular**  
முனைவர் ஆ.மணி/Dr.A.Mani | 24

### தற்கால இலக்கியம்

தூய்புக்காரி புகினத்தில் பண்பாடு - ஓர் ஆய்வு  
**CULTURE OF THUPUKKARI NOVEL**  
ரா.வனிதா /R.VANITHA | 30

வாஸந்தியின் நாவலில்  
மரபு உடைத்தலும் உரிமை பேணலும்  
**Vasnthi Navalil marapu udaithalam urimai penalum**  
பி.அனுராதா/P.Anurathan | 37

### வரலாறு - சமூகவியல் - புவியியல் - கல்வியியல்

சோழர்கால வடிமாழிக் கல்லூரிகள்  
**SANSKRIT COLLEGES IN CHOLA PERIOD**  
மு.கயல்விதி/M.kayalvizhi | 48

தமிழ், தெலுங்கு நூட்பவியல் கலைச்சிசார்களின்  
அமைப்பும் மொழித்தூய்மையும்  
**Structure and Language Purity of Technical  
Terminology in Tamil and Telugu**  
முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri | 55

சர்வகஞர் யார்தவையில் கடன் கொடுத்தலும் வாங்கலும்  
**(SARAVAJANAR PARVAIEL KADAN KODUTHTHALUM  
VANGALUM)**

முனைவர் சே.முனியசாமி/Dr S.MUNIYASAMY | 66

...



# Chief Editors

**Dr.M.Muneesmoorthy**  
Assistant Professor in Tamil  
*Bishop Heber College, Trichy - 17.*  
[moovendhan1887@gmail.com](mailto:moovendhan1887@gmail.com)

**Dr.T.Sathiyaraj**  
Assistant Professor in Tamil  
*Sri Krishna Adithya College of Arts and Science, Coimbatore - 42.*  
[neyakkoo27@gmail.com](mailto:neyakkoo27@gmail.com)

...

## ADVISORY TEAM

**Dr.S.V.Shanmugam (Chidambaram)**  
**Dr.S.Rajaram (Nagarkovil)**  
**Dr.Silambu.N.Selvarasu (Pondichery)**  
**Dr.N.Veluchamy (Salem)**  
**Sri S.SriKanthalara (Australia)**

## Editorial Team

**Dr.A.Mani (Pondichery)**  
[manikurunthogai@gmail.com](mailto:manikurunthogai@gmail.com)

**Dr.G.Balaji (Coimbatore)**  
[balajiand@gmail.com](mailto:balajiand@gmail.com)

**Dr.R.Gunaseelan (Coimbatore)**  
[gunathanizh@gmail.com](mailto:gunathanizh@gmail.com)

**Dr.N.Rajendran (Coimbatore)**  
[ilayavantamil@gmail.com](mailto:ilayavantamil@gmail.com)

**Dr.R.Raja (Trichy)**  
[sengolan84@gmail.com](mailto:sengolan84@gmail.com)

**Dr.B.Sivamaruthi (Thailand)**  
[sivasgene@gmail.com](mailto:sivasgene@gmail.com)

**Dr.S.Muthuselvam (Madurai)**  
[muthuselvam8122@gmail.com](mailto:muthuselvam8122@gmail.com)

**Dr.S.Vijaya Rajeshwari (Thanjavur)**  
[76viji@gmail.com](mailto:76viji@gmail.com)

**Thiru.F.H.Ahamed Shibly (Srilanka)**  
[shiblyfh@seu.ac.lk](mailto:shiblyfh@seu.ac.lk)

## சங்க இலக்கியப் பதிவுகளில் மருத நில விளையாட்டுகள்

Marutham Land games in Sangam literature

முனைவர் மு.பாலசுப்பிரமணியன் / Dr. M.Balasubramanian<sup>1</sup>

**Abstract:** Many of the biological remnants left by the human race in evolution are still played as games. In particular, hunting and fighting have become a variety of games. Games have a close connection with human race history. This is due to the fact that games, like history, have undergone many changes over time. The Tamils are unique and historical in their play as part of their biological elements. Geographically analyzing the games played by Tamils during the Sangam Era, one can feel the geographical culture of Tamils. This article examines the games of the agriculture land people (Marutham) recorded by the Sangam literature.

**Keywords:** Sangam Era, Geographical Culture, Marutham Land, தமிழர் விளையாட்டுகள், மருத நிலம்.

பரிணாம வளர்ச்சியில் மனித இனம் கைவிட்ட வாழ்வியல் எச்சங்கள் பல இன்றும் விளையாட்டுக்களாக ஆடப்படுகின்றன. குறிப்பாக, வேட்டையாடுதலும், போரிடுதலும் பல்வேறு விளையாட்டுகளாகப் பரிமளித்துள்ளன. மனித இன வரலாற்றோடு விளையாட்டுகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. வரலாற்றைப் போல விளையாட்டுக்களும் காலந்தோறும் பல மாற்றங்களை கண்டுள்ளமையால் இது விளங்கும். தமிழர் தம் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக விளங்கும் அவர்களின் விளையாட்டுக்கள் தனித்துவமானவை என்பதோடு வரலாற்றுப்பூர்வமானவையாகவும் இருக்கின்றன. சங்க காலத்தில் தமிழர்களால் ஆடப்பட்ட விளையாட்டுக்களை நிலவியல் அடிப்படையில் ஆராய்ந்தால், தமிழர்களின் நிலவியல் பண்பாட்டுத் தொன்மையை உணரலாம். அந்தவகையில் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ள மருத நில மக்களின் விளையாட்டுக்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.

### தமிழர் விளையாட்டுகள்

விளையாட்டு உடற்பயிற்சியை முன்னிலைப்படுத்தினாலும், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஆடப்படும் கலை வடிவமாகும். போரும் காதலும் நிறைந்திருந்த தமிழ்ச் சமூகத்தில் விளையாட்டு என்பது, இரண்டின் பொருட்டுமே ஆடப்

<sup>1</sup> இணைப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். [nellaibaalaa@gmail.com](mailto:nellaibaalaa@gmail.com), 94488013050

# திருமூலர் பற்றிய கதைகள் உணர்த்தும் உண்மைகள்

The Facts in behind of stories about Thirumular

முனைவர் ஆ.மணி<sup>27</sup> / Dr. A. Mani

**Abstract:** Thirumanthram is included in the Tenth Tirumurai of the Saivite Thirumurai. The purpose of this article is to illustrate the truths of the stories written in the Tamil literature about Thirumular. Thirumanthram, Thirumular by name, Tamil books with reference to Thirumular, and the study books on them are the basis for this article. The stories in Tamil about Thirumular, the first Siddha of the Siddhas, have some basic facts. Knowing them enables the ideology and the backdrop of the contemporary society. This article maybe help the same.

**Keywords:** Thirumanthram, Tenth Thirumurai, Thirumular, First Siddha, திருமந்திரம், உரைக்களம்

சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ள திருமந்திரத்தை இயற்றிய திருமூலர் பற்றித் தமிழ் இலக்கியங்களில் வழங்கும் கதைகள் உணர்த்தும் உண்மைகளை எடுத்துரைப்பது இம்முயற்சியின் களமும் தளமும் ஆகும். திருமந்திரம், திருமூலர் பெயரால் வழங்கும் நூல்கள், திருமூலர் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய தமிழ் நூல்கள், அவை பற்றிய ஆய்வுநூல்கள் ஆகியன இவ்வுரைக்கு அடிப்படைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

## திருமூலர் பற்றிக் குறிப்பிடும் நூல்கள்

திருமூலர் சித்தர்களில் முதல் சித்தராகக் கருதப்படுகின்றார். பிற சித்தர்கள் தங்கள் பாடல்களில் எனைய சித்தர்களில் ஒருவரையோ, பலரையோ குறிப்பிடுவர். ஆனால், திருமூலர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்பர் (அருணாசலம், 1976, pp. 258,259).

திருமூலர் பற்றிய குறிப்புக்கள் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகை, நம்பி ஆண்டார் நம்பி செய்த திருத்தொண்டர் திருவந்தாதி, சேக்கிமார் செய்த பெரிய புராணம், உமாபதி சிவாசாரியார் பாடிய திருத்தொண்டர் புராண சாரம் ஆகிய நூல்களில் உள்ளன (பாலூர் கண்ணப்பமுதலியார், 1976, p. 28).

திருமூலரின் வரலாறு திருமந்திரம் நீங்கலான சதுரகிரி புராணம், சுந்தரரின் திருத்தொண்டத்தொகை, சாமிநாத முனிவரின் துறைசைப் புராணம், திருவாவடுதுறைப் புராணம், பெரிய புராணம், திருத்தொண்டர் திருவந்தாதி, திருமந்திரம் ஆகிய நூல்களில்

<sup>27</sup> துணைப்பேராசிரியர் – தமிழ் & இனைத் தேர்வாணையர், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி - 605 003, பேச: 9443927141, மின்னஞ்சல்: [manikurunthogai@gmail.com](mailto:manikurunthogai@gmail.com)

கூறப்பட்டுள்ள நிலையைத் தி. மகாலட்சுமி எடுத்துக் காட்டியுள்ளார் (மகாலட்சுமி, 2014, pp. 17-23).

திருமூலர் பற்றிய முதல் குறிப்பினைத் தருபவர் நம்பி ஆரூர் ஆகிய சுந்தரர் ஆவார். அவர்தம் திருத்தொண்டத் தொகையில் அக்குறிப்பு இடம்பெற்றுள்ளது (மகாலட்சுமி, 2014, p. 18) என்றும், அடுத்த குறிப்பு நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ளது என்றும் கூறுவர் வசு. செங்கல்வராயப் பிள்ளை (டி.எம்.குமரகுருபரன்பிள்ளை(பதி.ஆ.), 1968 (மு.ப.), pp. 31,32).

திருமந்திரப் பதிப்புக்களைச் செய்தோர் திருமூலர் வரலாற்றை எடுத்துரைக்கும் முயற்சியையும் நாலின் முன்பகுதியில் மேற்கொண்டுள்ளதைக் காணமுடிகின்றது. அவன் தரப்பட்டுள்ளவற்றுள் பல செய்திகள் பெரிய புராண அடிப்படையிலேயே உரைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. சிலர் திருமந்திரச் செய்திகளையும் எடுத்துரைப்பதையும் காணமுடிகின்றது. இனி, பெரிய புராணம் கூறும் செய்திகளைக் காணலாம்.

### பெரிய புராணம் தரும் திருமூலர் வரலாறு

பெரிய புராணத்தில் 30ஆம் நாயன்மாராகக் கூறப்பட்டுள்ள திருமூல நாயனார் புராணத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் வருமாறு:

'திருக்கலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்தி கேவருடைய திருவருளைப் பெற்ற மாணக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருக்கற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், நேபாளம், காசி, ஸ்ரீஸௌமி, திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவதிகை, சிதம்பரம் ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

ஓரு நாள் அந்தக் தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள் அழுதலை எதிரே கண்டார். சாத்தனாரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் அவற்றை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சர்ரத்தை வந்தனைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, "பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்" என்று ஆலோசித்து, "இவ்விடையென் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா" என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சர்ரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுந்தார். எழுந்ததும், பசுக்களைல்லாம் நாத்தமும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துக் கூள்ளி, பின்பு போய் மேய்ந்தன. திருமூல நாயனார் அது கண்டு திருவுளம் மகிழ்ந்தார். சூரியன் அஸ்தமனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை

நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனாரை அடைந்தன சிவயோகியார் அப்பக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகள்தோறும் போகத் தாம் வெளியிலே நின்றார்.

மூலனுடைய மனைவி "நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்" என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, "இவருக்கு ஈனம் அடுத்தது போலும்" என்று, அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சமுற்று மயங்கி, "என் செய்தீர்" என்று, தளர, திருமூலநாயனார் "உனக்கு என்னோடு யாதோரு சம்பந்தமும் இல்லை" என்று மறுத்து, ஒரு பொதுமடத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, "இது பைத்தியமன்று; வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்" என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள்.

சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாம் சேமித்த சர்ரத்தைக் காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, "சிவபெருமான் ஆத்காலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சௌகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழனாலே ஒரு நால் செய்வித்தற் பொருட்டு இச்சர்த்தை மறைத்தருளினார்" என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப் பக்கத்தில் இருக்கின்ற அரச மரத்தின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் முவாயிரம் வருஷமாவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக முவாயிரம் திருப்பாட்டினால் சௌகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நாலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார்' (ஆறுமுகநாவலர்).

**இதுகாறும் கண்டவற்றின் தொகுப்பாகப் பின்வரும் கருத்துக்களை அறியலாம்:**

1. சிவயோகியர் (பின்னாளில் திருமூலர்) நந்தி தேவரின் மாணவர்.
2. சிவயோகியரின் (திருமூலரின்) இருப்பிடம்: திருக்கைலாயம்.
3. அகத்தியர், சிவயோகியரின் (திருமூலரின்) நண்பர். அவரைக் காணவே, சிவயோகியர் பொதியமலைக்குப் வந்தார்.
4. திருவாவடுதுறை அருகில் காவிரி ஆறுறங்கரையில் சாத்தனாரைச் சார்ந்த மூலன் என்னும் இடையன் இறந்து கிடக்க, அவனுடைய பசுக்களின் துன்பம் போக்கவே, அவன் உடலில் புகுந்தார். அதன் பின்னரே அவர் திருமூலர் ஆணார்.
5. சைவ ஆகமங்களைத் தமிழில் உணர்த்தவே, இறைவன் இவ்வாறு செய்தார்.

6. தன் உடல் காணாமல் போகவே, திருவாவடுதுறையை அடைந்து மூலனின் உடலிலேயே இருந்து ஆண்டுகொன்றாக முவாயிரம் பாடல்களைப் பாடினார்.

இவன் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில; திருமந்திரம் (திருமந்திரப் பாடல்களில் சில இடைச்செருகல்கள் என்பது நினையத்தகும்), நம்பியான்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி, திருமூலர் கர்ப்ப வாகடம்; நந்திக் கலைஞரனம் (மேற்கோள்: (மகாலட்சுமி, 2014, p. 17) ஆகிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளது குறிக்கத்தக்கது. சதுரகிரிப் புராணத்தின் கதை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும் (மேற்கோள்: (மகாலட்சுமி, 2014, pp. 18-19) அக்கதை இவன் ஆராயப்படவில்லை. மேற்கருத்துக்களின் பின்புலமாக மறைந்துள்ள உண்மைகளை உய்த்துணர்முறையில் பின்வருமாறு உரைக்கலாம்:

1. திருமூலர் பிறப்பினால் உயர்ந்தவர்; அவர் சாதரண மனிதர் அல்லவர். இறைவனின் காவலரான நந்திதேவரின் மாணவர்.
2. நண்பரான அகத்தியரைக் காணவே, அவர் தென்னாடு வந்தார். அவருடைய வாழிடம் தென்னாடு அல்ல; திருக்கைலாயம்.
3. எப்படி இறந்தான் என அறியப்படாத இடையனாகிய மூலனின் பசுக்களின் துன்பம் போக்கவே, அவனுடைய உடலில் சிவயோகியர் புகுந்தார். அவருடைய நோக்கம்; அந்தநேரத்தில் பசுக்களின் துன்பம் போக்குவடேயன்றி, மூலனை உயிர்ப்பிப்பதோ; நிரந்தரமாகப் பசுக்களின் துன்பம் போக்குவடோ அல்ல. மறுநாள் தம் உடலைத்தேடிச் சிவயோகியர் சென்றதன்மூலம் இதை அறியலாம்.
4. இல்லறத்தில் இருப்பது உயர்ந்ததல்ல. மூலனின் மனைவி, உயிர் பெற்று வந்த மூலனைத் தொட முயற்சிக்கும்போது சிவயோகியரின் செயல், இவ்வண்மையை வலியுறுத்தும்.
5. ஆகமங்கள் தமிழில் இல்லை; வேறு மொழியில் (வடமொழியில்தான்) அவை உண்டு. அக்கறையைப் போக்கவே, இறைவன் இதனை நிகழ்த்தினார் என்பது எது எல்லாம் தமிழில் இல்லை எனப் பட்டியல் இடுவாரின் மனப்போக்கினை உணர்த்துகின்றது.

இவற்றுள் பல கருத்துக்கள், தமிழுக்கு எதிராகப் பிற மொழியை உயர்த்திப் பிடிக்கின்ற போக்குடையோர் கூறும் கருத்துக்களை ஒத்திருப்பதை அறிஞர் அறிவர். மேலும், உயர்ந்த கருத்துக்கள் எல்லாம் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்தவையே. தமிழில் இவையெல்லாம் இல்லை. உயர்ந்த கருத்துக்கள் எல்லாம் பசுக்களை மேய்க்கின்ற இடையர் முதலான இனத்தவர்களால் நடக்கக் கூடியவை அன்று. அவை உயர்ந்த பிறப்புடையவர்களாலே தான் இயலும் என்றெல்லாம் உரைப்பது, நடந்த நிகழ்வுகளை உயர்நிலையாக்கம் அல்லது வடமொழியாக்கம் (sanskritionisation) ஆக்கும் மனநிலையை உனர்த்துகின்றது. (வடமொழியாக்கம் என்பது எல்லாம் உயர்ந்த பிறப்புடையவர்களால் ஆக்கப்படுவதே, பிறரால் அவ்வாறு செய்ய இயலாது. அவ்வாறு ஒருவர் செய்ததாக இருந்தாலும், அது அவரால் செய்யப்பட்டதல்ல. உயர் பிறப்புடைய ஒருவர் அவருக்குள் புகுந்து செய்ததே என்று உரைப்பதாகும் ([http://](#)).

திருமூலர் வரலாற்றைப் போன்றே, திருவள்ளுவரின் வரலாறு உரைக்கப்படுவதைக் காண்க: "திருவள்ளுவர் தனது திருக்குறளை மதுரை தமிழ் சங்கத்தில் ஏற்ற முற்படுகிறார். ஆனால் தமிழ் சங்கம் - வள்ளுவர் நான்கடி வெண்பாவை ஈரடியில் பாடியதால் தமிழ் இலக்கணப்பிழை என்று ஏற்க மறுக்கின்றது. இதன் இடையில் அவ்வையார் தலை - இட்டு - மொழியின் இலக்கணத்தை பார்ப்பதை விட அதன் மெய்ப்பொருளையே பார்க்க வேண்டும் என கேட்டு - திருக்குறளை சங்க பலகயில் ஏற்ற பொற்றாமரை குளத்தில் இடுகிறார். திருக்குறளானது சங்க பலகையில் மிதந்து சென்று ஏறுகின்றது. மேலும் அசரீரி "வள்ளுவனே -நான் நானே - வள்ளுவன்" என சத்திய வாக்கு சொல்கின்றது" (htt2).

### நிறைவூரை

திருமூலர் பற்றிய இக்கதைகள் மேனிலையாக்கம் பெற்ற கதைகளே என்பதை இதுகாறும் கண்ட கருத்துக்கள் உணர்த்துகின்றன. இதனோடு, திருமூலரால் உணர்த்தப்பட்ட சைவாகமும் வடமொழியில் சொல்லப்பட்டதே என்னுமாப்போல வரும் பின்வரும் கருத்தினையும் இணைத்தெண்ணுக: "சைவ சிந்தாந்தம் என்னப்பட்ட ஆகமாந்தம், வடமொழியிலுள்ள 28 திவ்யாகமங்களின் இறுதிக் கோட்பாடு" (மாவை.வேவிசுவநாதப்பிள்ளை(பதி.ஆ.), 1912 (முதல் பதிப்பு), p. 5\*) (5\* என்பது அவ்வெண் நூலின் தமிழெண் வடிவத்தில் தரப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்). இவற்றின் உண்மைகளை உணர்வது அறிஞர் கடனாகும்.

### Bibliography

(n.d.). Retrieved from <https://en.wikipedia.org/wiki/Sanskritisation>

(n.d.). Retrieved from [http://thiruvalluvarlife.blogspot.com/p/blog-page\\_315.html](http://thiruvalluvarlife.blogspot.com/p/blog-page_315.html)

அருணாசலம், ம. (1976). தமிழ் இலக்கிய வரலாறு - தமிழ்ப் புலவர் வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு - மூன்றாம் பாகம். திருச்சிற்றம்பலம் : காந்தி வித்தியாலயம்.

ஆறுமுகநாவலர். (n.d.). *saiyam.org*. Retrieved 11 12, 2019, from சைவம்: [saiyam.org/devotees/tirumooladeva-nayanar-puranam](http://saiyam.org/devotees/tirumooladeva-nayanar-puranam)

டி.எம்.குமரகுருபரன்பிள்ளை(பதி.ஆ.). (1968 (மு.ப.)). திருமூலநாயனார் அருளிய திருமந்திரமாலை எனப் பெயர் பெற்ற திருமந்திரம் - பத்தாம் திருமூறை. வைகுண்டம்:: ஸ்ரீ குமரகுருபரன் சங்கம்.

ந.சிவப்பிரகாசதேசிகர்(பதி.ஆ.). (1990 (இரண்டாம் பதிப்பு)). திருமூலர் அருளிய திருமந்திரமாலை முந்தாறு (உரையும் - விளக்கமும்). அண்ணாமலை நகர்:: அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

பாலூர் கண்ணப்பமுதலியார். (1976). தமிழ் மந்திரம் மூலமும் விளக்கம் (ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் கூடியது). சென்னை: வானதி பதிப்பகம்.

பிள்ளை, வ. (1951 (முதல் பதிப்பு)). திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும். திருப்பனந்தாள்: ஸ்ரீ காசிமடம்.

மகாலட்சுமி, த. (2014). திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நெறிகள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

மாவை.வே.விசுவநாதப்பிள்ளை(பதி.ஆ). (1912 (முதல் பதிப்பு)). திருமலநாயனர் திருவாய் மலர்ந்தருளிய பத்தாம் திருமுறையென்னும் திருமந்திரம். சென்னை: ரிப்பன் அச்சியந்திரசாலை.

ஸ்ரீ ஆறுமுகத்தும்பிரான்சுவாமிகள்(உரை.ஆ). ( 1976 (முதல் பதிப்பு)). நம்பி ஆண்டார் நம்பி அருளிச் செய்த கலீத்துறை அந்தாதி என்னும் திருத்தொண்டர் திருவந்தாதி யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நாற் பதிப்பு விற்பனைக் கழகம்.

